

எனது இல:NP/07/10/02/247

மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,  
வடக்கு மாகாணம்.

யாழ்ப்பாணம்.

2024.09.25.

செயலாளர், கல்வி அமைச்சர்,  
மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வித் தினைக்களம்,  
வலயக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்வி அலுவலகம்,  
வடக்கு மாகாணம்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழான, வேலை மேற்பார்வையாளர் (பிரத்தியேக ஆளணி) பதவியின் தரம் III இல் (முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் சாராத - பிரிவு II சேவை வகுதிக்கானது) உள்ளவர்களுக்கான 1வது வினைத்திறமைகாண் தடைப்பர்ட்சை - 2024 (I) 2024

வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்டதும் தற்போது செயல்வழவில் உள்ளதுமான வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழான, வேலை மேற்பார்வையாளர் (பிரத்தியேக ஆளணி) பதவியின் (முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் சாராத - பிரிவு II சேவை வகுதிக்கானது) பதவியுயர்வு நடைமுறைகள் மற்றும் அவற்றில் காலத்திற்குக்காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றுக்கு அமைவாக, வேலை மேற்பார்வையாளர் (பிரத்தியேக ஆளணி) பதவியின் தரம் III இல் (முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் சாராத - பிரிவு II சேவை வகுதிக்கானது) உள்ளவர்களுக்கான 1வது வினைத்திறமைகாண் தடைப்பர்ட்சையானது செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம் அவர்களால் 2024 ஆம் ஆண்டு நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

## 2.0 தகைமைகள் :

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் கல்வி அமைச்சின் கீழான வேலை மேற்பார்வையாளர் (பிரத்தியேக ஆளணி) பதவியின் தரம் III இல் (முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பம் சாராத - பிரிவு II சேவை வகுதிக்கானது) உள்ளவர்களுக்கான 1வது வினைத்திறமைகாண் தடைப்பர்ட்சையானது செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம் அவர்களால் 2024 ஆம் ஆண்டு நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

## 3.0 விண்ணப்ப படிவம்

3.1 பர்ட்சார்த்திகள், இச்சுற்றுறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினை தமது சொந்தக் கையெழுத்து மூலம் பூர்த்தி செய்து தமது தினைக்களத் தலைவர் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி / அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல: 393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.” எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலிலோ / கைமுலமான தபால் முறையிலோ அனுப்பி வைத்தல் வேண்டும் என்பதுடன் விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.

3.2 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் முலையில் “NP/07/10/02/247” எனும் அடையாளக் குறியீட்டு இலக்கம் குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்புவதனை, விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிவரை தாமதப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டாது. எவ்வாறாயினும் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய இறுதித் திகதிக்குப்

பின்னராகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் உரிய தகவல்களைப் பூர்த்திசெய்திராத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டு அவை தொடர்பில் உரிய அலுவலர்களுக்கு அறிவிக்கப்படும்.

3.3 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2024.10.15 ஆகும்.

4.0 பர்ட்சார்த்திகளின் ஆளடையாளம்:- பர்ட்சார்த்திகள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் பர்ட்சை மேற்பார்வையாளர் திருப்தியிழும் வகையில் தங்களது ஆளடையாளத்தை நிறுபிக்குமாறு வேண்டப்படுகின்றனர். ஆளடையாளத்தை நிறுபிப்பதற்குப் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (i) ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை
- (ii) செல்லுபடியாகும் இலங்கைக் கடவுச்சீட்டு (Passport)
- (iii) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License)

மேற்குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றைச் சமர்ப்பிக்கத்தவறும் பர்ட்சார்த்திகள் ஒவ்வொருவரினதும் பர்ட்சார்த்தி உரிமை இரத்துச் செய்யப்படலாம்.

5.0 பர்ட்சைக் கட்டணம்:-

5.1 முதன்முறையாக இப்பர்ட்சைக்கு விண்ணப்பிக்கும் அலுவலர்கள் பர்ட்சைக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

5.2 ஏனைய பர்ட்சார்த்திகள் ஒரு பாடத்திற்கு மட்டும் விண்ணப்பிப்பதாயின் ரூபா 250.00 ஐயும், ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிப்பதாயின் ரூபா 500.00 ஐயும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு தபால் அலுவலகமொன்றிலும் காசக்கட்டளையினை, “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குமு, வடக்கு மாகாணம்” என்ற பெயருக்கு யாழ்ப்பானத் தபால் அலுவலகத்தில் மாற்றக் கூடியவாறு செலுத்துதல் வேண்டும்.

5.3 ஏற்கனவே இப் பர்ட்சைக்கு விண்ணப்பித்திருந்து அனுமதி அட்டை அனுப்பி வைக்கப்பட்டு குறித்த பர்ட்சைக்குத் தோற்றாதவர்களில், மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குமுனினால் பர்ட்சைக்கட்டணத்தின் இருமடங்கு பர்ட்சைக்கட்டணம் செலுத்துதலிலிருந்து விடுவிக்கப்படாதவர்கள், ஒரு பாடத்திற்கு மட்டும் விண்ணப்பிப்பதாயின் ரூபா 500.00 ஐயும், ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பிப்பதாயின் ரூபா 1000.00 ஐயும் பர்ட்சைக்கட்டணமாகச் செலுத்துதல் வேண்டும். இருமடங்கு பர்ட்சைக்கட்டணம் செலுத்துதலிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், 5.2ல் குறிப்பிடப்பட்டுள்ள பர்ட்சைக்கட்டணத்தினைச் செலுத்துதல் வேண்டும்.

5.4 மேலே 5.2, 5.3 இல் குறிப்பிடப்பட்டமைக்கு அமைவான வகையில் பர்ட்சைக்கட்டணத்தைச் செலுத்தாத விண்ணப்பதாரிகள் மீளவும் பர்ட்சைக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதையும், அவ்வாறு மீளவும் சரியான முறையில் பர்ட்சைக்கட்டணத்தை செலுத்த மறுக்கின்ற விண்ணப்பதாரிகளது விண்ணப்பமானது எதுவித பாரபட்சமுமின்றி நிராகரிக்கப்படும் என்பதையும் கூடிய கவனத்தில் எடுத்து பர்ட்சைக்கட்டணத்தை செலுத்துதல் கட்டாயமானதாகும்.

5.5 விண்ணப்பதாரியால் உரிய பர்ட்சைக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்குரியதாகும்.

5.6 விண்ணப்பதாரி காசுக்கட்டளையின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். இக்கட்டணம் மீஸ் செலுத்தப்படமாட்டாது என்பதுடன் கட்டணத்தை வேறு ஏதும் பர்ட்சைக்கு மாற்றவும் முடியாது.

#### 6.0 அனுமதி அட்டை :

விண்ணப்பங்கள் முறைப்படியாக சமர்ப்பிக்கும் அலுவலர்களுக்கு, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளரினால் பர்ட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பிவைக்கப்படும். எவ்வாறாயினும், பர்ட்சார்த்தியொருவருக்குப் பர்ட்சைக்கான அனுமதி அட்டை வழங்குதலானது, அவர் பர்ட்சைக்குத் தோற்றுவதற்கான சகல தகைமைகளையும் பூர்த்தி செய்துள்ளார் என்பதற்கான சான்று அல்ல என்பதுடன், தகுந்த காரணங்களின் அடிப்படையில், பர்ட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகளில் மாற்றம் ஏற்படலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். மேலும், பர்ட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பர்ட்சை மேற்பார்வையாளருக்கு தங்களின் கையொப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டைகளைச் சமர்ப்பித்தல் வேண்டும். அத்தகைய அனுமதி அட்டைகள் இல்லாமல் பர்ட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது. எவ்ரேனும் பர்ட்சார்த்தி ஒருவருக்கு பர்ட்சைத் திகதிக்குக் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்னரேனும் பர்ட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின் அவர் அதுபற்றி பின்வரும் விபரங்களுடன் உடனடியாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு கிடைக்கக்கூடிய வகையில் அறிவித்தல் வேண்டும்.

- கோரிக்கைக் கடிதம்,
- விண்ணப்பப் படிவத்தின் பிரதி,
- பணம் செலுத்தியிருப்பின் காசுக்கட்டளையின் உறுதிப்படுத்திய பிரதி,
- விண்ணப்பம் அஞ்சலிடப்பட்ட தபால் அலுவலகம், பதிவு இலக்கம், திகதி.
- அனுமதி அட்டை அனுப்பிவைக்க வேண்டுமென எதிர்பார்க்கும் தொலைநகல் இலக்கம் (Fax No)

#### 7.0 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் மற்றும் திணைக்களத் தலைவர்

7.1 அத்தாட்சிப்படுத்தும் அலுவலர் :- பர்ட்சைக்கு விண்ணப்பிக்கும் உத்தியோகத்தர் கடமையாற்றும் அலுவலகத்தின் திணைக்களத்தலைவர் / அவருக்கு அடுத்த பதவி நிலை அலுவலர் / திணைக்களத் தலைவரால் அதிகாரம் கையளிக்கப்பட்ட பதவி முத்திரை உள்ள ஒரு அலுவலர் மாத்திரமே அத்தாட்சிப்படுத்தும் அலுவலராகச் செயற்பட்டு விண்ணப்படிவத்தில் கையொப்பமிடமுடியும்.

7.2 திணைக்களத்தலைவர் :- பர்ட்சைக்கு விண்ணப்பிக்கும் உத்தியோகத்தரது சுயவிபரக்கோவை பேணப்படும் அலுவலகத்தின் திணைக்களத்தலைவர் கடமைப் பொறுப்புக்குரியவர் / பதில்கடமையாற்றுவர் மாத்திரமே திணைக்களத்தலைவராகச் செயற்பட்டு விண்ணப்படிவத்தில் கையொப்பமிடமுடியும்.

குறிப்பு :- விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட முன்னர் மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் 01/2024 இலக்க சுற்றிக்கையின்பால் தங்கள் கவனம் ஸர்க்கப்படுகின்றது.

- 8.0 இப்பர்ட்சைக்குத் தோற்றுகின்ற அலுவலர்களுக்கு, விடுமுறை வழங்கும் போது, தாபனவிதிக்கோவையின் அத்தியாயம் XIIன் பிரிவு 19க்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகள் திணைக்களத் தலைவர்களால் எடுக்கப்படல் வேண்டும்.
- 9.0 உத்தியோத்தர்கள் பர்ட்சையில் சித்தியெய்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் நூற்றுக்கு நாற்பது (40%) வீதம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

10.0 பர்ட்சைக்கு தோற்றுவதற்குத் தகைமை பெற்ற சகல பர்ட்சார்த்திகளும் தமக்கான பெறுபேறுகளை, வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான [www.np.gov.lk](http://www.np.gov.lk) எனும் முகவரியில் Exams & Recruitments → Results எனும் தொடர்பின் ஊடாக பார்வையிடமுடியும் என்பதோடு, தனிப்பட்ட பெறுபேற்று அட்டவணையானது உரிய நியமன அதிகாரிகளால் பர்ட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

#### 11.0 பாடத்திட்டம் :-

இணைப்பு 01 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. (தமிழ்)

12.0 மேலும், வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான [www.np.gov.lk](http://www.np.gov.lk) எனும் முகவரியில் Exams & Recruitments → Advertisement எனும் தொடர்பின் ஊடாகவும் குறித்த சுற்றிக்கையினைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்பதுடன், இச்சுற்றிக்கையின் ஏற்பாடுகள்பற்றி தங்கள் அமைச்சின் / திணைக்களாங்களின் / அலுவலகங்களின் கீழ்க் கடமையாற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்குத் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

கவனிக்கவும் :-

1. மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் 01/2024 இலக்க சுற்றிக்கையின் பொருத்தமான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுதல் வேண்டும்.
2. இப்பர்ட்சை அறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்யப்படாத எவ்விடயம் தொடர்பாகவும் வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் தீர்மானமே இறுதியானதாகும்.
3. மேலும், இவ்விடயத்தில் ஏதேனும் தெளிவுபடுத்தல்கள் வேண்டுமென எதிர்பார்க்குமிடத்து, வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் பர்ட்சைப்பிரிவின் 021 - 221 9939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

  
சி.திருவாகரன்,  
செயலாளர்,  
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு  
வடமாகாணம்.  
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு  
வடக்கு மாகாணம்.

சி.திருவாகரன்  
செயலாளர்  
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு  
வடமாகாணம்

**பாடத்திட்டங்கள்**

**வெது வினைத்திறமைகான் தடைப்பரிசீலனை (தரம் III)**

1. அலுவலக நடைமுறைகள் மற்றும் தாபன விதிக்கோவை	பாட இல (01)	நேரம் - 1 1/2 மணித்தியாலம்	100 புள்ளிகள்
2. நிதி ஒழுங்கு விதிகள்	பாட இல (02)	நேரம் - 1 1/2 மணித்தியாலம்	100 புள்ளிகள்

**1. அலுவலக நடைமுறைகள் மற்றும் தாபன விதிக்கோவை**

இவ்வினாத்தாளானது தாபன விதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகவிருக்கும்.

- அத்தியாயம் VI – சம்பளம் மற்றும் படிகள்
- அத்தியாயம் VIII – மேலதிக நேரப்படிகள், விடுமுறைநாட்கள், விடுமுறைநாட்கள் மற்றும் படிகள்
- அத்தியாயம் XII – விடுமுறைகள்
- அத்தியாயம் XIII – புகையிரத ஆணைச்சீட்டுக்கள்
- அத்தியாயம் XXIV – சம்பளக் கடன்கள் மற்றும் முற்பணங்கள்
- அத்தியாயம் XXVIII – நிர்வாக நடைமுறைகளும் செயல்முறைகளும்
- பொதுச்சேவை ஆணைக்குமுவின் நடைமுறை விதிகள் வடக்கு மாகாண சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் I – X அத்தியாயங்கள்

**2. நிதி ஒழுங்கு விதிகள்**

இவ்வினாத்தாளானது நிதி ஒழுங்கு விதியின் பின்வரும் அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகவிருக்கும்.

- அத்தியாயம் III – நிதி முகாமைத்துவம் மற்றும் பொறுப்புக்கூறுதல்.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர், கணக்கீட்டு உத்தியோகத்தர், வருமான உத்தியோகத்தர், அங்கீரித்தல், அனுமதியளித்தல், சான்றுப்படுத்தல் மற்றும் அதிகாரக் கையளிப்புக்கள் ( நிலை 124 – 147)